

MODEL EXAM II – GENERAL STUDIES

101. Which of the following were the liquid measurements used by the imperial Cholas?

- A. Ma, Kuzhi
B. Kalanju, Madai
C. Nali, Uri
D. Tuni, Padakku

பின்வருவனவற்றுள் பிற்கால சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது?

- A. மா, குழி
B. கழஞ்சு, மாடை
C. நாழி, உரி
D. தூணி, பதக்கு

102. The following hormone is described as lifesaving hormone

- A. Glucocorticoid
B. Mineralocorticoid
C. Calcitonin
D. Parathormone

கீழ்க்கண்டவற்றில் எது “உயிர்காக்கும் ஹார்மோன்”?

- A. குளுக்கோகார்டிகாய்டு
B. மினரலோகார்டிகாய்டு
C. கால்சிடோனின்
D. பாராதார்மோன்

103. Find the odd one from below :

- A. National Human Rights Commission
B. Central Vigilance Commission
C. Planning Commission
D. National Commission for SC

கீழ்க்கூறப்பட்டுள்ளவற்றுள் பொருத்தமில்லாததை காண்க:

- A. தேசிய மனித உரிமைகள் ஆணையம்
B. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்
C. திட்டக்குழு
D. தாழ்த்தப்பட்டோர்க்கான தேசிய ஆணையம்

104. The rest mass of a photon is

- A. zero
B. exactly 1 minute
C. dependent on its wavelength
D. dependent on its velocity

∴போட்டானின் ஓய்வு நிறையானது

- A. சுழி
- B. ஈறில்லாதது
- C. அதன் அலைநீளத்தை சார்ந்திருக்கும்
- D. அதன் திசைவேகத்தை சார்ந்திருக்கும்

105. The winner of Man Booker Prize 2015 is _____

- A. Marlon James
- B. Madeleine Thein
- C. Paul Beatty
- D. David Levene

2015ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசினை வென்றவர் _____

- A. மர்லான் ஜேம்ஸ்
- B. மெடலேன் தெயன்
- C. பால் பீட்டே
- D. டேவிட் லீவன்

106. The Indian National Army (I.N.A.) was founded by

- A. N.S.C. Bose
- B. R.B. Bose
- C. Mohan Singh
- D. Senbagaraman

இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர்

- A. N.S.C. போஸ்
- B. R.B. போஸ்
- C. மோகன் சிங்
- D. செண்பகராமன்

107. Match the following

Governors General

- a. Lord Wellesley
- b. Sir John Shore
- c. Lord Dalhousie
- d. Lord Hastings

Significant Events

- 1. Widow Remarriage Act
- 2. Third Maratha War
- 3. Subsidiary Alliance System
- 4. Charter Act of 1793

	a	b	c	d
A.	4	2	1	3
B.	3	4	2	1
C.	3	4	1	2
D.	1	2	3	4

பொருத்துக

கவர்னர் ஜெனரல்

- a. வெல்லஸ்லி பிரபு
- b. சர் ஜான் ஷோர்
- c. டல்ஹௌசி பிரபு
- d. ஹேஸ்டிங்க்ஸ் பிரபு

முக்கிய நிகழ்வுகள்

- 1. விதவை மறுமணச் சட்டம்
- 2. மூன்றாம் மராத்திய போர்
- 3. துணைப்படைத் திட்டம்
- 4. 1793ம் ஆண்டு பட்டயச் சட்டம்

	a	b	c	d
A.	4	2	1	3
B.	3	4	2	1
C.	3	4	1	2
D.	1	2	3	4

108. Arrange the top 4 wind energy producing state in India in chronological order.

(i) Maharashtra (ii) Gujarat (iii) Tamil Nadu (iv) Karnataka

A. (iii), (ii), (i), (iv) B. (iii), (i), (iv), (ii)

C. (iii), (i), (ii), (iv) D. (iii), (iv), (i), (ii)

காற்றாலை உற்பத்தியில் முதல் நான்கு மாநிலத்தை வரிசைபடி அடுக்குக.

i. மஹாராஷ்டிரா ii. குஜராத் iii. தமிழ்நாடு iv. கர்நாடகம்

A. (iii), (ii), (i), (iv) B. (iii), (i), (iv), (ii)

C. (iii), (i), (ii), (iv) D. (iii), (iv), (i), (ii)

109. What are the components of Human Development Index?

A. Long and healthy life, knowledge and decent standard of living

B. Healthy life, knowledge and employment

C. Healthy life, knowledge and entitlement

D. Knowledge, employment and entitlement

மனிதவள குறியீட்டின் ஆக்கக்கூறுகள் யாவை?

A. நீண்ட ஆரோக்கியமான வாழ்வு, அறிவு மற்றும் பாங்குடைய வாழ்க்கைத் தரம்

B. ஆரோக்கியமான வாழ்வு மற்றும் வேலை வாய்ப்பு

C. ஆரோக்கியமான வாழ்வு, அறிவு மற்றும் உரிமை பெறுதல்

D. அறிவு, வேலைவாய்ப்பு மற்றும் உரிமை பெறுதல்

110. Which country rejected an unconditional basic income proposal in referendum?

A. Switzerland B. Norway C. Denmark D. Singapore

எந்த நாடு நிபந்தனையற்ற அடிப்படை வருமான திட்டத்தை ஒட்டெடுப்பில்

நிராகரித்தது?

A. சுவிட்சர்லாந்து B. நார்வே C. டென்மார்க் D. சிங்கப்பூர்

111. World's fastest supercomputer right now is

A. Tianhe -2 B. Taihu Light C. Param Yuva D. Apple - II

தற்போது உலகின் மிகவும் வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் எது?

A. தையானி-2 B. தையு லைட் C. பராம் யுவா D. ஆப்பிள்-II

112. Identify the wrong pair

A. Insecticide - Zinc Sulphide
B. Fungicide - Bordeaux mixture
C. Herbicide - 2, 4 dichloro phenoxy acetic acid
D. Rodenticide - Arsenic, Zinc Phosphate

தவறான இணையைக் கண்டறிக

A. பூச்சிக்கொல்லி - துத்தநாக சல்பைடு
B. பூஞ்சைக் கொல்லி - போர்டாக்ஸ் கலவை
C. களைக்கொல்லி - 2, 4 டைக்ளோரோ ஃபீனாக்சி அசிட்டிக் அமிலம்
D. கொறிப்பான் கொல்லி - ஆர்செனிக், துத்தநாக பாஸ்பேட்

113. What kind of cell divisions takes places in plants and animals somatic cells?

A. Meiosis B. Mitosis
C. Amitosis D. Reduction division

தாவர மற்றும் விலங்குகளின் உடல் செல்களில் என்ன வகை செல் பிரிதல் நடைபெறுகிறது

A. மியாசிஸ் B. மைட்டாசிஸ் C. ஏமைட்டாசிஸ் D. குன்றல் பிரிதல்

114. Which of the following is known as the Turning of the Wheel of Law (Dharma chakrapravartana)?

A. The practice of setting the wheel in motion every day in the morning of in the Sanghas
B. The first sermon preached by the Buddha at the Deer Park at Sarnath
C. The continuous existence of human beings like the wheel of causes and effects
D. The extinction of Karma leading to the achievement of nirvana

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சட்டத்தின் சக்கரத்தைச் சுழலச் செய்தல் என்று அழைக்கப்படுகிறது (தர்ம சக்ரப்ரவர்த்தனா)?

- யு. ஒவ்வொரு நாளும் காலையில் சங்கத்தின் சக்கரத்தை சுழலவிடும் நடைமுறை.
B. சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் முதன் முதலாக புத்தர் நிகழ்த்திய பிரசங்கம்.
C. காரணங்கள் மற்றும் விளைவுகள் சக்கரத்தைப் போல மனிதர்கள் தொடர்ந்து உயிர் வாழ்ந்து வருவது.
D. கர்மா அழிவின் காரணமாக நிர்வாணாவை அடைதல்.

115. Which of the following is correctly matched?

- I. Vitamin A -- Calciferol
II. Vitamin D -- Retinol
III. Vitamin E -- Tocopherol
IV. Vitamin H - Pyridoxine

- A. I B. II C. III D. IV

கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?

- I. வைட்டமின் A - கால்சீபெரால்
II. வைட்டமின் D - ரெட்டினால்
III. வைட்டமின் E - டோகோபெரால்
IV. வைட்டமின் H - பைரிடாக்ஸின்
A. I B. II C. III D. IV

116. The standard deviation of 10 observation is 15. If 5 is added to each observations the value of new standard deviation is-----

- A. 20 B. 15 C. 65 D. 200

10 மதிப்புகளின் திட்ட விலக்கம், 15, ஒவ்வொரு மதிப்புடனும் 5ஐக் கூட்ட கிடைக்கும் மதிப்புகளின் திட்ட விலக்கமானது _____

- A. 20 B. 15 C. 65 D. 200

117. The sum of all two digit even number is

- A. 2475 B. 2430 C. 4905 D. 1215

ஈரிலக்க இரட்டைப்படை எண்களின் கூடுதல் காண்க

- A. 2475 B. 2430 C. 4905 D. 1215

118.

Sector	Agriculture	Manufacturing	Services
Revenue collection	22%	40%	38%

When represented in a pie diagram, the angle that represents manufacturing is

- A. 72° B. 96° C. 144° D. 216°

தொகுதி :	விவசாயம்	உற்பத்தியாளர்கள்	சேவை
வரி வசூல்:	22%	40%	38%

வட்ட விளக்கப்படத்தின் மூலம் இதனை குறிக்கும் போது உற்பத்தியாளரின் கோணம்

- A. 72° B. 96° C. 144° D. 216°

119. The product of two positive numbers is 120 and the sum of their squares is 289. The sum of the number is

- A. 20 B. 23 C. 169 D. 26

இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 120 மற்றும் அவ்விரண்டு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 289 எனில் அவ்விரண்டு எண்களின் கூடுதல் காண்க

- A. 20 B. 23 C. 169 D. 26

120. If $2 + 3 = 10$; $8 + 4 = 96$; $7 + 2 = 63$; $6 + 5 = 66$ then $9 + 3 = ?$

- A. 208 B. 108 C. 12 D. 93

$2 + 3 = 10$; $8 + 4 = 96$; $7 + 2 = 63$; $6 + 5 = 66$ எனில் $9 + 3 = ?$

- A. 208 B. 108 C. 12 D. 93

121. Which of the following language was added by 92nd Amendment Act?

- A. Konkani B. Dongri C. Sindhi D. None of the above

பின்வரும் மொழிகளுள் எது 92வது சட்டத்திருத்தம் மூலமாக சேர்க்கப்பட்டது?

- A. கொங்கனி B. டோங்கிரி
C. சிந்தி D. மேற்கூறிய ஏதுவுமில்லை

122. Why the wings of an aeroplane are shaped with lower surface being flat and the upper surface being curved?

- A. To reduce vibration
- B. To make difference in pressure to lift the plane vertically
- C. To accommodate more passengers in the wing
- D. To strengthen the wheels fitted in wings

விமான இறக்கையின் கீழ்ப்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?

- A. அதிர்வை குறைக்க
- B. மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய
- C. அதிகமான பயணிகளை ஏற்ற
- D. இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க

123. The correct sequence of the most urbanized states of India are (2011 Census)

- A. Uttar Pradesh, Maharastra, Tamil Nadu, Andhra Pradesh
- B. Maharastra, Uttar Pradesh, Tamil Nadu, West Bengal
- C. Uttar Pradesh, Madhya Pradesh, Andhra Pradesh, Tamil Nadu
- D. Maharastra, Tamil Nadu, Madhya Pradesh, Uttar Pradesh

நகர்புறமயமான மாநிலங்களின் சரியான வரிசையைக் காண்க (2011 census)

- A. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம்
- B. மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம்
- C. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு
- D. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம்

124. Who was chosen as the leader for "Order of Star in East"

- A. Jiddu Krishnamoorthy
- B. Annie Besant
- C. Pupul Jayakar
- D. Vivekananda

கிழக்கின் நட்சத்திர சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?

- A. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
- B. அன்னிபெசன்ட்
- C. பப்புல் ஜெயகர்
- D. விவேகானந்தர்

125. What is meant by 'Pietra dura'?

- A. Afusion of Persian and India features
- B. Construction of buildings with marbles
- C. Decorated walls with paintings
- D. Decorating walls with floral diagrams made up of semi-precious stone

‘பியட்ரா டியூரா’ என்றால் என்ன?

- A. இந்தோ ஈரானிய கலைத்தன்மையாகும்
- B. பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட மாளிகை
- C. சுவற்றில் வரையப்பட்ட ஓவியம்
- D. சுவர்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பூ வேலைப்பாடுகள்

126. Doldrums occurs at

- A. Tropics
- B. Equator
- C. Polar
- D. Temperate

டோல்டிரம்ஸ் எங்கு நடக்கும்

- A. வெப்ப மண்டலங்கள்
- B. பூமத்திய ரேகை
- C. துருவம்
- D. மிதவெப்பம்

127. As per the census 2011, India's Population was 1.21 billion, which is _____ percent of the world's population

- A. 18.5%
- B. 17.5%
- C. 16.5%
- D. 15.5%

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் 1.21 பில்லியனாகும். இது உலக மக்கட்தொகையின் _____ சதவீதமாகும்.

- A. 18.5%
- B. 17.5%
- C. 16.5%
- D. 15.5%

128. Choose the correct statement related to Tejaswini Project.

- (i) aided by World Bank
- (ii) for socio-economic empowerment of adolescent girls and young women

- A. (i)
- B. (ii)
- C. (i), (ii)
- D. None of these

தேஜஸ்வினி திட்டம் தொடர்பான சரியான கூற்றை காண்க:

i. இத்திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது

ii. வயதுவந்த பெண்குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கான சமூக-பொருளாதார முன்னேற்றம்

- A. (i)
- B. (ii)
- C. (i), (ii)
- D. எதுவும் இல்லை

129. Virginia Raggi was elected as first female Mayor of

- A. London
- B. New York
- C. Paris
- D. Rome

விர்ஜினியா ரக்கீ எந்த நகரத்தின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- A. லண்டன்
- B. நியூயார்க்
- C. பாரிஸ்
- D. ரோம்

130. Which among the following is an example of Sindhari fertilizer?

- | | |
|-----------------------|----------------------|
| A. Ammonium Phosphate | B. Ammonium Sulphate |
| C. Calcium Phosphate | D. Calcium Sulphate |
- பின்வருவனவற்றுள் எது சிந்திரி உரத்திற்கு எடுத்துக்காட்டாகும்?
- | | |
|------------------------|-------------------------|
| A. அம்மோனியம் பாஸ்பேட் | B. அம்மோனியம் சல்பேட்டு |
| C. கால்சியம் பாஸ்பேட் | D. கால்சியம் சல்பேட்டு |

131. Match the following:

- | | |
|----------------|---|
| a. Krebs cycle | 1. Occurs in cytoplasm |
| b. Ubiquinone | 2. Diffuse from cytoplasm to mitochondria |
| c. Glycolysis | 3. Mobile carrier |
| d. Acetyl-CoA | 4. Occurs in mitochondrial matrix |

	a	b	c	d
A.	4	3	1	2
B.	3	1	4	2
C.	1	4	2	3
D.	4	1	3	2

பொருத்துக:

- | | |
|--------------------------|--|
| a. கிரப் சுழற்சி | 1. சைட்டோபிளாசத்தில் நடைபெறும் |
| b. யூபிக்குயினான் | 2. சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும் |
| c. கிளைக்கோலிசிஸ் | 3. நகரும் கேரியர்கள் |
| d. அஸிட்டல் துணை என்ஸைம் | 4. மைட்டோகாண்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில் நடைபெறும் |

	a	b	c	d
A.	4	3	1	2
B.	3	1	4	2
C.	1	4	2	3
D.	4	1	3	2

132. Match List I with List II and select your answer from the codes given below the lists:

- | | |
|-------------------------------------|----------------|
| a. Kanchipuram Kailasanatha Temple | 1. Chalukyas |
| b. Virupaksha Temple at Pattadakal | 2. Vijayanagar |
| c. Kailasa Temple at Ellora | 3. Pallavas |
| d. Varadaraja Temple at Kanchipuram | 4. Rashtrakuta |

	a	b	c	d
A.	3	1	4	2
B.	3	4	1	2
C.	4	3	2	1
D.	2	4	1	3

பொருத்துக:

- | | |
|----------------------------------|-----------------|
| a. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் | 1. சாளுக்கியர் |
| b. பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் | 2. விஜயநகரம் |
| c. எல்லோரா கைலாசர் கோயில் | 3. பல்லவர் |
| d. காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் | 4. ராஷ்டிரகூடர் |

	a	b	c	d
A.	3	1	4	2
B.	3	4	1	2
C.	4	3	2	1
D.	2	4	1	3

133. Which of the following statement about circulatory system is wrong?

- I. Transport nutrients
 II. Transport excretory product
 III. Transport hormones
 IV. Transport impulses
- A. I & II B. II & III C. III D. IV

இரத்த ஓட்டமண்டலம் பற்றிய கூற்றுகளில் தவறானவை எவை?

- I. உணவுட்ட பொருட்களை எற்றிச் செல்லும்
 II. கழிவு பொருட்களை ஏற்றிச் செல்லும்
 III. ஹார்மோன்களை ஏற்றிச் செல்லும்
 IV. தூண்டுதல்களை கடத்துதல்
- A. I மற்றும் II B. II மற்றும் III C. III D. IV

134. Which Commission accepted language as the basis of reorganisation of States?

- A. Dhar Commission B. JVP Committee
 C. Fazil Ali Commission D. Potti Sri Ramulu Committee

மொழிவாரியக மாநிலங்கள் சீர்த்திருத்தத்தை ஒப்புக்கொண்ட கமிஷன்குழு எது?

- A. தார் குழு B. JVP கமிட்டி
 C. பசல் அலி குழு D. பொட்டி ஸ்ரீராமலு கமிட்டி

135. Identify the correct lens formulae and mirror formulae

A. $\frac{1}{v} - \frac{1}{u} = \frac{1}{f}$ and $\frac{1}{u} - \frac{1}{v} = \frac{1}{f}$

B. $\frac{1}{u} - \frac{1}{v} = \frac{1}{f}$ and $\frac{1}{v} + \frac{1}{u} = \frac{1}{f}$

C. $\frac{1}{u} - \frac{1}{v} = \frac{1}{f}$ and $\frac{1}{v} - \frac{1}{u} = \frac{1}{f}$

D. $\frac{1}{v} - \frac{1}{u} = \frac{1}{f}$ and $\frac{1}{v} + \frac{1}{u} = \frac{1}{f}$

சரியான லென்ஸ் சமன்பாடு மற்றும் கண்ணாடி சமன்பாட்டினைத் தேர்வு செய்க

A. $\frac{1}{v} - \frac{1}{u} = \frac{1}{f}$ மற்றும் $\frac{1}{u} - \frac{1}{v} = \frac{1}{f}$

B. $\frac{1}{u} - \frac{1}{v} = \frac{1}{f}$ மற்றும் $\frac{1}{v} + \frac{1}{u} = \frac{1}{f}$

C. $\frac{1}{u} - \frac{1}{v} = \frac{1}{f}$ மற்றும் $\frac{1}{v} - \frac{1}{u} = \frac{1}{f}$

D. $\frac{1}{v} - \frac{1}{u} = \frac{1}{f}$ மற்றும் $\frac{1}{v} + \frac{1}{u} = \frac{1}{f}$

136. Find out compound interest on 16,000 at 15% per annum, compounded yearly for 3 years.

A. Rs.7200

B. Rs.9000

C. Rs.8343

D. Rs.8334

ரூ.16,000க்கு, ஆண்டுக்கு 15 சதவீதம் என்ற வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டியைக் கண்டுபிடிக்கவும்?

A. Rs.7200

B. Rs.9000

C. Rs.8343

D. Rs.8334

137. Deepan invests a certain sum at 20% per annum simple interest. In how many years it will become six times?

A. 18 years

B. 20 years

C. 25 years

D. 30 years

தீபன் என்பவர் ஆண்டுக்கு 20 சதவீத தனிவட்டியில் ஒரு தொகையை முதலீடு செய்தார். எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அத்தொகை 6 மடங்காகும்?

A. 18 ஆண்டுகள்

B. 20 ஆண்டுகள்

C. 25 ஆண்டுகள்

D. 30 ஆண்டுகள்

138. 14 men can complete a work in 12 days. 4 days after they had started the work, 2 more men joined them. Calculate the number of days they might take to finish the remaining work?

A. 7 days

B. 9 days

C. 15 days

D. 14 days

14 பேர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிக்க முடியும். அவர்கள் பணியை தொடங்கிய 4 நாட்கள் கழித்து, மேலும் 2 பேர் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். மீதியுள்ள வேலையை அவர்கள் செய்து முடிக்க தேவைப்படும் நாட்களைக் கணக்கிடவும்?

A. 7 நாட்கள்

B. 9 நாட்கள்

C. 15 நாட்கள்

D. 14 நாட்கள்

139. A and B can do a piece of work in 10 days; B and C in 15 days; C and A in 18 days. In how many days B alone do it?

A. 30 days

B. 20 days

C. 12 days

D. 18 days

A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும் C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
 A. 30 நாட்கள் B. 20 நாட்கள் C. 12 நாட்கள் D. 18 நாட்கள்

140. One side of a right-angled triangle is twice the other, and the hypotenuse is 10 cm. Compute the area of the triangle

A. 60 cm² B. 40 cm² C. 20 cm² D. 10 cm²
 ஒரு செங்கோண முக்கோணத்தில் ஒரு பக்க அளவானது மற்ற பக்கத்தை போல் இரண்டு மடங்கு. அதன் கர்ண அளவு 10 செ.மீ எனில் பரப்பளவு காண்க
 A. 60 ச.செமீ B. 40 ச.செமீ C. 20 ச.செமீ D. 10 ச.செமீ

141. Which one of the following is false regarding our National Anthem?

- A) Originally written in Bengali
- B) Adopted in its Hindi version
- C) Tagore translated in English under the title "morning Song of India"
- D) It was translated in the year 1927

நமது தேசிய கீதத்தைப் பொறுத்தவரை கீழ்க்கண்டவற்றில் எந்த கூற்று தவறானது?

- A. முதலில் இது பெங்காலி மொழியில்தான் எழுதப்பட்டது
- B. தேசிய கீதம் ஹிந்தி மொழியில் தழுவுப்பட்டது
- C. தாகூர் இதனை ஆங்கிலத்தில் "இந்தியக் காலைப்பாடல்" என்ற பெயரில் மொழி பெயர்த்தார்
- D. இது 1927ல் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது

142. Consider the following statements

- I. M.S. Subbulakshmi is called as Nightingale of India
 - II. She was the first recipient of Bharatratna (1998) in Music field
 - III. She was the first Indian to sing Carnatic Music in UN General Assembly in 1966
 - IV. Her autobiography is "My Music My Life"
- A. I and III are correct B. II and III are correct
 C. I and IV are correct D. All are correct

பின்வரும் கூற்றுகளை ஆய்க

ஐ. எம்.எஸ். சுப்புலட்சுமி இந்தியாவின் வானம்பாடி என அழைக்கப்படுகிறார்

ஐஐ. அவர் முதன் முதலில் இசைத்துறையில் பாரதரத்னா (1998) விருது பெற்றவர் ஆவார்

ஐஐஐ. அவர் 1966-ல் ஐ.நா.வின் பொது அவையில் கர்நாடக இசை பாடிய முதல் இந்தியர் ஆவார்

ஐஐ. அவரது சுயசரிதை My Music My Life என்பதாகும்.

A. I மற்றும் III சரி

B. II மற்றும் III சரி

C. I மற்றும் IV சரி

D. அனைத்தும் சரி

143. Nadirshah invaded India in

A. 1739 AD

B. 1737 AD

C. 1735 AD

D. 1731 AD

நாதர்ஷா இந்தியா மீது படையெடுத்த ஆண்டு

A. கி.பி.1739

B. கி.பி.1737

C. கி.பி.1735

D. கி.பி.1731

144. Match the following :

Thermal Power Station

State

a. Vidhyanchal

1. Madhya Pradesh

b. Mundra

2. Gujarath

c. Rihand

3. Uttar Pradesh

d. Jharsuguda

4. Odisha

a b c d

A. 3 2 1 4

B. 1 2 3 4

C. 2 4 1 3

D. 3 4 1 2

பொருத்துக:

அனல்மின் நிலையம்

மாநிலம்

a. வித்யாஞ்சல்

1. மத்திய பிரதேசம்

b. முன்திரா

2. குஜராத்

c. ரிகண்ட்

3. உத்திரபிரதேசம்

d. ஜார்சுகுதா

4. ஒரிசா

a b c d

- | | | | | |
|----|---|---|---|---|
| A. | 3 | 2 | 1 | 4 |
| B. | 1 | 2 | 3 | 4 |
| C. | 2 | 4 | 1 | 3 |
| D. | 3 | 4 | 1 | 2 |

145. Personal Income Tax levied on individual by the

- | | |
|---------------------|-----------------------|
| A. State Government | B. Central Government |
| C. Both A and B | D. Local Bodies |

தனிநபர் வருமான வரி விதிப்பது

- | | |
|-------------------------|----------------|
| A. மாநில அரசு | B. மத்திய அரசு |
| C. A மற்றும் B இரண்டும் | D. வட்டார அரசு |

146. India's first commercial court and disputes resolution centre launched in _____.

- | | | | |
|--------------|------------|----------------|-----------|
| A. Hyderabad | B. Chennai | C. Naya Raipur | D. Mumbai |
|--------------|------------|----------------|-----------|

இந்தியாவில் முதல் பொருளாதார நீதிமன்றம் மற்றும் மோதல்களுக்கான தீர்மான நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?

- | | |
|-----------------|-----------|
| A. ஹதராபாத் | B. சென்னை |
| C. நயா ராய்பூர் | D. மும்பை |

147. India's first e-court opened at

- | | |
|-------------------------|----------------------|
| A. Hyderabad High Court | B. Madras High Court |
| C. Bombay High Court | D. Delhi High Court |

இந்தியாவின் முதல் மின்-நீதிமன்றம் எங்கு தொடங்கப்பட்டது?

- | | |
|----------------------------|-----------------------------|
| A. ஹதராபாத் உயர்நீதிமன்றம் | B. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் |
| C. பாம்பே உயர் நீதிமன்றம் | D. டெல்லி உயர் நீதிமன்றம் |

148. Match the following

- | | |
|--------------------------|---------------------------|
| a. Inert gases | 1. 17 th Group |
| b. Coinage metals | 2. 11 th Group |
| c. Alkaline earth metals | 3. 2 nd Group |
| d. Halogens | 4. 18 th Group |

- | | | | | |
|----|---|---|---|---|
| | a | b | c | d |
| A. | 4 | 3 | 2 | 1 |
| B. | 3 | 4 | 2 | 1 |
| C. | 3 | 2 | 4 | 1 |
| D. | 1 | 2 | 3 | 4 |

பொருத்துக

a. மந்த வாயுக்கள்	1. 17ஆம் தொகுதி
b. நாணய உலோகங்கள்	2. 11ஆம் தொகுதி
c. கார மண் உலோகங்கள்	3. 2ஆம் தொகுதி
d. ஹேலோஜன்ஸ்	4. 18ஆம் தொகுதி

	a	b	c	d
A.	4	3	2	1
B.	3	4	2	1
C.	3	2	4	1
D.	1	2	3	4

149. Choose incorrect statement.

- (I) Art 262 - deals with Inter-State Council
 (II) Article 243 K - deals with State Election Commission
 (III) Article 110 - deals with Money Bill
 A. I B. II C. I, II D. II, III

தவறான கூற்றை காண்க:

- I. சரத்து 262 - மாநிலங்களுக்கான சபை
 II. சரத்து 243K - மாநில தேர்தல் ஆணையம்
 III. சரத்து 110 - பண மசோதா
 A. I B. II C. I, II D. II, III

150. According to 2011 census top sex ratio states one given below answer according to high sex ratio to low sex ratio.

- I) Kerala II) Tamil Nadu
 III) Puducherry IV) Andhra pradesh

Answer codes:

- A. I, II, II & IV B. I, II, IV & III
 C. I, III, II & IV D. I, III, IV & II

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் கொண்ட நான்கு மாநிலங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அதை இறங்குவரிசைப்படுத்துக

- I. கேரளா II. தமிழ்நாடு
 III. புதுச்சேரி IV. ஆந்திரப்பிரதேசம்
 A. I, II, II & IV B. I, II, IV & III
 C. I, III, II & IV D. I, III, IV & II

151. 'Project Sunrise' has been launched to control _____

- A. AIDS B. Hepatitis C. Malaria D. Tuberculosis

'சூரியோதய திட்டம்' _____ கட்டுப்படுத்த தோற்றுவிக்கப்பட்டது

- A. எய்ட்ஸ் B. ஹெப்பைட்டிஸ் C. மலேரியா D. காசநோய்

152. Match the following :

River

- a. Narmada
b. Godavari
c. Krishna
d. Cauvery

Origin

1. Trimbak
2. Bramhagiri
3. Amarkantak
4. Mahabaleshwar

	a	b	c	d
A.	3	4	1	2
B.	3	1	4	2
C.	2	4	1	3
D.	3	1	4	2

பொருத்துக:

ஆறுகள்

- a. நர்மதா
b. கோதாவரி
c. கிருஷ்ணா
d. காவேரி

தோற்றம்

1. திரும்பக்
2. பிரம்மகிரி
3. அமர்கண்டக்
4. மகாபலேஸ்வர்

	a	b	c	d
A.	3	4	1	2
B.	3	1	4	2
C.	2	4	1	3
D.	3	1	4	2

153. Who was the Viceroy during Quit India Movement?

- A. Linlithow B. Wavell C. Cripps D. Mountbatten

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வைசிராயாக இருந்தவர்?

- A. லின்லித்தோ B. வேவல் C. கிரிப்ப்ஸ் D. மவுண்ட்பேட்டன்

154. India's first Green Rail Corridor is

- A. 114 km, Rameshwaram - Madurai
- B. 114 km, Rameshwaram - Manamadurai
- C. 104 km, Rameshwaram - Madurai
- D. 104 km, Rameshwaram - Manamadurai

இந்தியாவின் முதல் பசுமை ரெயில் பாதை

- A. 114 km ராமேஸ்வரம் - மதுரை
- B. 114 km, ராமேஸ்வரம் - மானாமதுரை
- C. 104 km, ராமேஸ்வரம் - மதுரை
- D. 104 km, ராமேஸ்வரம் - மானாமதுரை

155. Ramon Magsaysay Award 2016 winners

- A. Ernest Domingo
- B. Sanjiv Chadurvethi
- C. Raghuvver Chaudhari
- D. Bezwada Wilson and T.M. Krishna

2016இன் ராமன் மகசேசன் விருது வென்றவர்கள்

- A. எர்னெஸ்ட் டோமிங்கோ
- B. சஞ்சீவ் சதுர்வேதி
- C. ரகுவீர் செளதிரி
- D. பெஸ்வாடா வில்சன் மற்றும் T.M. கிருஷ்ணா

156. If the volume and the base area of a right circular cone are 48π cm³ and 12π cm² respectively, then the height of the cone is equal to

- A. 6 cm
- B. 8 cm
- C. 10 cm
- D. 12 cm

ஒரு நேர் வட்டக் கூம்பின் கன அளவு மற்றும் அடிப்பக்கப் பரப்பு முறையே 48π செ.மீ³ மற்றும் 12π செ.மீ² எனில், அதன் உயரம்

- A. 6 செ.மீ
- B. 8 செ.மீ
- C. 10 செ.மீ
- D. 12 செ.மீ

157. Find out the wrong number in the sequence.

2, 9, 28, 65, 126, 216, 344

- A. 2
- B. 28
- C. 65
- D. 216

பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?

2, 9, 28, 65, 126, 216, 344

- A. 2
- B. 28
- C. 65
- D. 216

158. One-fifth of Ram's expenses is equal to one-third of his savings. If his monthly income is ₹ 3,200, what is his savings?

- A. ₹ 1200
- B. ₹ 1600
- C. ₹ 1800
- D. ₹ 2000

இராமின் ஐந்தில் ஒரு பங்கு செலவானது, அவருடைய சேமிப்பின் மூன்றில் ஒரு பங்குக்கு சமமாகும். அவருடைய மாதாந்திர வருமானம் ₹ 3,200 எனில், அவருடைய சேமிப்பு எவ்வளவு?

- A. ₹ 1200 B. ₹ 1600 C. ₹ 1800 D. ₹ 2000

159. A father is 3 times as old as his son. 5 years back he was four times as old as his son. What is the age of the son now?

- A. 12 B. 15 C. 18 D. 21

ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப் போல் 3 மடங்கு, 5 வருடத்திற்கு முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப் போல் 4 மடங்கு எனில் மகனின் தற்போதைய வயது என்ன?

- A. 12 B. 15 C. 18 D. 21

160. The GCD of $x^2 - 2xy + y^2$ and $x^4 - y^4$ is

- A. 1 B. $x + y$ C. $x - y$ D. $x^2 - y^2$

$x^2 - 2xy + y^2$ மற்றும் $x^4 - y^4$ ஆகியவற்றின் மீ.பொ.வ

- A. 1 B. $x + y$ C. $x - y$ D. $x^2 - y^2$

161. Identify the wrong statements

- A. Acid present in Apple is Malic acid
B. p^{OH} of 0.001 M NaOH solution is 11
C. The base Ammonium hydroxide is used in white washing
D. At pH level 6.9, body become prove to viral infections

தவறான இணையைக் கண்டறிக

யு. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆகும்

பி. 0.001 M NaOH கரைசலின் p^{OH} மதிப்பு 11 ஆகும்

ஊ. காரமான அம்மோனியம் ஹைட்ராக்சைடு வெள்ளை அடித்தலுக்குப் பயன்படுகிறது

ஐ. p^H மதிப்பு 6.9 ஆக இருக்கும் போது, மனித உடலில் வைரஸ் தொற்றுகள் வாய்ப்பு அதிகமாகிறது

162. Which of the following motion needs the support of 50 members to be admitted in Parliament?

- A. Adjournment motion B. Calling attention motion
C. No confidence motion D. Both (a) and (c)

கீழ் உள்ள எந்த தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை:

- A. ஒத்திவைப்பு தீர்மானம்
C. நம்பிக்கையில்லா தீர்மானம்

- B. கவன ஈர்ப்புத் தீர்மானம்
D. a மற்றும் c இரண்டும்

163. Consider the following statements

- I. 13th G20 Summit - India
II. 17th NAM Summit - Venezuela
III. 9th BRICS Summit - China
IV. 20th SAARC Summit - India
A. I, III are correct B. I, II are correct
C. I, IV are correct D. All are correct

பின்வரும் கூற்றுகளை ஆய்க

- I. 13வது G20 மாநாடு - இந்தியா
II. 17வது NAM மாநாடு - வெனிசுலா
III. 9வது BRICS மாநாடு - சீனா
IV. 20வது SAARC மாநாடு - இந்தியா
A. I, III மட்டும் சரி B. I, II மட்டும் சரி
C. I, IV மட்டும் சரி D. அனைத்தும் சரி

164. Who was the Congress President at Bhuvaneshwar INC session?

- A. Rajaji B. K. Kamaraj C. Nehru D. Purushotam Das
புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டின் போது தலைவராக இருந்தவர் யார்?
A. ராஜாஜி B. காமராஜர் C. நேரு D. புருசோத்தம் தாஸ்

165. EL-NINO occurs in

- A. Atlantic Ocean B. Pacific Ocean
C. Indian Ocean D. Antartic Ocean
எல்நினோ எங்கு நடக்கும்
A. அட்லாண்டிக் பெருங்கடல் B. பசுபிக் பெருங்கடல்
C. இந்தியப் பெருங்கடல் D. அண்டார்டிக் பெருங்கடல்

166. The National statistical commission of India was headed by

- A. Monteck singh Ahluwalia B. C. Rengarajan
C. Raghuram Rajan D. V.K.R.V. Rao

இந்தியாவின் தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது.

- A. மாண்டெக் சிங் அலுவாலியா
C. ரகுராம் ராஜன்
- B. சி. ரெங்கராஜன்
D. வி.கே.ஆர்.வி. ராவ்

167. China's first mobile telecommunication satellite is

- A. Tiantong - 01
C. Gaofen
- B. Bei Dou
D. Xuntian
- சீனாவின் முதல் தொலைபேசி தொலைதொடர்பு செயற்கைக் கோள் எது?
A. டியான்டாங் - 01
B. பெய் டொவ்
C. கெபோன்
D. ஷன்டியான்

168. Choose the correct statement.

- (i) 25th Vyas Samman Awardee is Sunita Jain.
(ii) Saraswati Samman Awardee 2015 is Padma Sachdev for her autobiography in Marathi Language.

- A. (i) B. (ii) C. (i), (ii) D. Both are wrong

சரியான கூற்றை காண்க:

- (i) 25வது வியாஸ் சம்மன் விருது பெற்றவர் சுனிதா ஜெயின்
(ii) 2015ன் சரஸ்வதி சம்மன் விருதை பத்மா சச்சேவ் தன்னுடைய சுயசரிதை மராத்திய மொழியில் எழுதியதற்காக பெற்றார்.

இரண்டும் தவறு

- A. (i) B. (ii) C. (i), (ii) D. இரண்டும் தவறு

169. National chemical laboratory is at

- A. Delhi B. Kalpakkam C. Kolkata D. Pune
- தேசிய வேதியியல் கூடம் இருக்குமிடம்
A. டெல்லி B. கல்பாக்கம் C. கல்கத்தா D. புனா

170. Ashok Mehta Committee made _____ recommendations in 1977.

- A. 281 B. 132 C. 249 D. 293
- அசோக் மேத்தா குழு 1977இல் எத்தனை பரிந்துரைகள் அளித்தது?
A. 281 B. 132 C. 249 D. 293

171. Match the following

- a. Garwood Award for Outstanding

Global Leader

- b. Exceptional Bravery at Sea award
c. Bulgaria's People's Choice Award
d. Amir Amanullah Khan Award

1. Radhika Menon
2. Sudarsan Pattnaik
3. Narendra Modi
4. Pranab Mukherjee

	a	b	c	d
A.	4	1	2	3
B.	3	4	1	2
C.	3	1	2	4
D.	4	1	3	2

பொருத்துக

- a. கார்வுட்டின் உலகின் தலைசிறந்த தலைவர் விருது
b. கடலில் வீரதீர செயல்புரிவோரிக்கான விருது
c. பல்கேரியாவின் மக்கள் விருது
d. அமீர் அமானுல்லா கான் விருது

1. ராதிகா மேனன்
2. சுதர்சன் பட்நாயக்
3. நரேந்திர மோடி
4. பிரனாப் முகர்ஜி

	a	b	c	d
A.	4	1	2	3
B.	3	4	1	2
C.	3	1	2	4
D.	4	1	3	2

172. Match List I with List II and select the correct answer using the codes given below the lists

List I

- a. Poona Pact
b. Official demand for Pakistan
c. Simla conference
d. Cabinet Mission

List II

1. 1946
2. 1945
3. 1932
4. 1940

	a	b	c	d
A.	3	4	1	2
B.	3	1	2	4
C.	3	4	2	1
D.	3	2	4	1

வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

வரிசை I				வரிசை II			
a.	பூனா உடன்படிக்கை			1.	1946		
b.	அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் கோரிக்கை			2.	1945		
c.	சிம்லா மாநாடு			3.	1932		
d.	அமைச்சரவைத் தூதுக் குழு			4.	1940		
	a	b	c	d			
A.	3	4	1	2			
B.	3	1	2	4			
C.	3	4	2	1			
D.	3	2	4	1			

173. Eastern slopes of Western Ghats gets annual rainfall in range of

- A. above 200 cm annually B. 100 - 200 cm annually
C. 70 - 100 cm annually D. less than 70 cm annually

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிழக்கு மலைச்சரிவில் ஆண்டு சராசரி மழை அளவு _____.

- A. வருடாந்திரம் 200 cm மேல் B. வருடாந்திரம் 100 - 200cm
C. வருடாந்திரம் 70 - 100cm D. வருடாந்திரம் 70 cm விட குறைவு

174. Match the List I with List II and select the correct answer using the codes given below the list :

List I

Committee

- a. Dutt Committee
b. Wanchoo Committee
C. Rajamannar Committee
D. Rangarajan Committee

Codes :

- | | a | b | c | d |
|----|---|---|---|---|
| A. | 4 | 3 | 2 | 1 |
| B. | 1 | 2 | 4 | 3 |
| C. | 1 | 2 | 3 | 4 |
| D. | 4 | 1 | 3 | 2 |

List II

Purpose

1. Industrial Licensing
2. Direct Taxes
3. Centre-States
4. Disinvestment

அட்டவணை I-ஐ அட்டவணை II-லோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க:

அட்டவணை I

அட்டவணை II

	குழு			
	a	b	c	d
a.	4	3	2	1
b.	1	2	4	3
c.	1	2	3	4
d.	4	1	3	2

- நோக்கம்
1. தொழிற்சாலை அனுமதி
 2. நேர்முக வரி
 3. மத்திய மாநில அரசுகள்
 4. முதலைத் திரும்பப் பெறுதல்

175. 24th RBI Governor

- A. Raghuram Rajan
B. Subbha Rao
C. Urjit Patel
D. Arvind Subramanyam

இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது கவர்னர் யார்?

- A. ரகுராம் ராஜன்
B. சுப்பா ராவ்
C. உர்ஜீத் பட்டெல்
D. அரவிந்த் சுப்பிரமணியம்

176. Area of the quadrilateral formed by the points (1, 1), (0, 1), (0, 0) and (1, 0) is

- A. 3 sq. units
B. 2 sq. units
C. 4 sq. units
D. 1 sq. units

(1, 1), (0, 1), (0, 0), (1, 0) ஆகிய புள்ளிகளால் அமையும் நாற்கரத்தின் பரப்பு

- A. 3 ச.அலகுகள்
B. 2 ச.அலகுகள்
C. 4 ச. அலகுகள்
D. 1 ச. அலகுகள்

177. If HCF and LCM of two numbers are 12 and 144 respectively. If one number is 36, the other number is

- A. 96
B. 48
C. 72
D. 24

இரு எண்களின் மீப்பெரு பொது காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு முறையே 12, 144 அவ்விரு எண்களில் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்

- A. 96
B. 48
C. 72
D. 24

178. The perimeters of five squares are 24cm, 32cm, 40cm, 76cm and 80cm respectively. Find out the perimeter of another square equal in area to the sum of areas of these squares.

- A. 961cm
B. 31cm
C. 124 cm
D. 248 cm

ஐந்து சதுரங்களின் சுற்றளவுகள் முறையே 24 செ.மீ, 32 செ.மீ, 40 செ.மீ, 76 செ.மீ மற்றும் 80 செ.மீ ஆகும். இந்த ஐந்து சதுரங்களின் மொத்த பரப்பளவுக்குச் சமமான பரப்பளவு கொண்ட ஒரு சதுரத்தின் சுற்றளவைக் கண்டுபிடிக்கவும்.
A. 961 செ.மீ B. 31 செ.மீ C. 124 செ.மீ D. 248 செ.மீ

179. Find the missing term marked by question mark in

M3V, O5U, R7T, T9S, W11R ?
A. Y13Q B. Z13Q C. Y13P D. Y15Q
கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய வரிசையைக் காண்
M3V, O5U, R7T, T9S, W11R ?
A. Y13Q B. Z13Q C. Y13P D. Y15Q

180. If A's height is 25% less than that of B, then how much percent is B's height more than that of A?

A. 50% B. 45% C. 22 1/3% D. 33 1/3%
A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
A. 50% B. 45% C. 22 1/3% D. 33 1/3%

181. Rajiv Gandhi Khel Ratna Award 2016 awarded to

(i) P.V. Sindhu (ii) Sakshi Malik
(iii) Dipa Karmakar (iv) Jitu Rai
A. (i), (ii), (iii) B. (i), (iii), (iv)
C. (ii), (iii), (iv) D. (i), (ii), (iii), (iv)
2016இன் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வென்றவர்.
(i) P.V. சிந்து (ii) சாக்சி மாலிக்
(iii) தீபா கர்மாகர் (iv) ஜித்து ராய்
A. (i), (ii), (iii) B. (i), (iii), (iv)
C. (ii), (iii), (iv) D. (i), (ii), (iii), (iv)

182. Special powers of Rajya Sabha are mentioned in Article.

A. 249, 250 B. 248, 250 C. 249, 312 D. 248, 312
மாநிலங்கள் அவைக்கான சிறப்பு அதிகாரங்கள் எந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
A. 249, 250 B. 248, 250 C. 249, 312 D. 248, 312

183. Match the List I and List II and Choose the correct code given below;

List I	List II
a. Amrit Basaar Patrika	1. Dadabhai Naoroji
b. Indian Mirror	2. Sisir Kumar Gosh

c. Voice of India
d. Advocate

3. G. Varma
4. N.N. Sen

	a	b	c	d
A.	2	4	1	3
B.	3	2	4	1
C.	4	3	1	2
D.	4	2	3	1

வரிசை I உடன் வரிசை II ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க:

வரிசை I

வரிசை II

- அம்ரித் பஜார் பத்திரிக்கை
- இந்தியன் மிரர்
- வாய்ஸ் ஆப் இந்தியா
- அட்வகேட்

- தாதாபாய் நௌரோஜி
- சிசிர் குமார் கோஷ்
- G. வர்மா
- N.N. சென்

	a	b	c	d
A.	2	4	1	3
B.	3	2	4	1
C.	4	3	1	2
D.	4	2	3	1

184. Match the following :

Local winds

Country

- Fohn
- Chinook
- Mistral
- Buran

- Siberia
- France
- USA
- Switzerland

	a	b	c	d
A.	4	3	2	1
B.	1	2	3	4
C.	2	4	1	3
D.	3	1	4	2

பொருத்துக:

உள்ளூர் காற்றுகள்

நாடு

- போன்
- சின்னூக்

- சைபீரியா
- பிரான்சு

c. மிஸ்திரல்

3. அமெரிக்கா

d. புரான்

4. சுவிட்சர்லாந்து

	a	b	c	d
A.	4	3	2	1
B.	1	2	3	4
C.	2	4	1	3
D.	3	1	4	2

185. Choose the incorrect statement regarding TN Govt. Independence day award 2016.

(i) Best Corporation Award - Dindigul

(ii) Best Municipality - Pattukottai

(iii) Kalpana Chawla Award - Jayanthi

a. (i), (ii) B. (ii), (iii) C. (i), (ii), (iii) D. None of these

தமிழ்நாடு அரசு சுதந்திர தின விருது (2016) தொடர்பான தவறான கூற்றை காண்க:

(i) சிறந்த மாநகராட்சி விருது - திண்டுக்கல்

(ii) சிறந்த நகராட்சி - பட்டுக்கோட்டை

(iii) கல்பனா சாவ்லா விருது - ஜெயந்தி

a. (i), (ii) B. (ii), (iii) C. (i), (ii), (iii) D. எதுவும் இல்லை

186. World Bio-fuel Day is observed on

A. June 10 B. July 10 C. August 10 D. September 10

உலக உயிர் எரிபொருள் நாள்

A. ஜூன் - 10 B. ஜூலை - 10

C. ஆகஸ்ட் - 10 D. செப்டம்பர் - 10

187. How many high courts are there in India at present?

A. 21 B. 24 C. 28 D. 29

இந்தியாவில் தற்போது எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளன?

A. 21 B. 24 C. 28 D. 29

188. The First Asian to be awarded Heritage Heroes Award by IUCN.

A. Bibhuti Lakhar B. Padma Sachdev

C. Ramesh Agarwal D. Moen Ali

IUCN வழங்கும் பாரம்பரிய விருது வென்ற முதல் ஆசியர் யார்?

A. பிபூதி லக்கார் B. பத்மா சச்சேவ்

C. ரமேஸ் அகர்வால்

D. மொயின் அலி

189. India played its 500th test cricket against New Zealand at

A. Kolkatta

B. Indore

C. Delhi

D. Kanpur

இந்திய தனது 500வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எங்கு விளையாடியது.

A. கொல்கத்தா

B. இந்தோர்

C. டெல்லி

D. கான்பூர்

190. Match the following :

Resource

a. Manganese

b. Copper

c. Diamond

d. Graphite

State

1. Odisha

2. Rajasthan

3. Madhya Pradesh

4. Arunachal Pradesh

	a	b	c	d
A.	4	3	1	2
B.	1	2	3	4
C.	2	4	1	3
D.	3	1	4	2

பொருத்துக:

வளங்கள்

a. மாங்கனீசு

b. செப்பு

c. வைரம்

d. கிராஃபைட்

மாநிலங்கள்

1. ஒரிசா

2. ராஜஸ்தான்

3. மத்திய பிரதேசம்

4. அருணாசல பிரதேசம்

	a	b	c	d
A.	4	3	1	2
B.	1	2	3	4
C.	2	4	1	3
D.	3	1	4	2

191. 73rd Amendment Act came into force on

A. May 24, 1992

B. June 1, 1992

C. April 24, 1993

D. June 1, 1993

73 வது சட்டத்திருத்தம் எப்போது நடைமுறைக்கு வந்தது

A. மே 24, 1992

B. ஜூன் 1, 1992

C. ஏப்ரல் 24, 1993

D. ஜூன் 1, 1993

192. World's largest solar power plant was installed at

A. Kamudhi
C. Jaisalmar

B. Sivagangai
D. Gandhi Nagar

உலகம் மிகப்பெரிய சூரிய சக்தி மின் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது.

A. கமுதி B. சிவகங்கை C. ஜெய்சால்மர் D. காந்தி நகர்

193. Match the following :

Nobel 2016

a. Medicine
b. Literature
c. Peace
d. Economics

Winners

1. Oliver Hart
2. Juan Manual Santos
3. Yoshinori Ohsumi
4. Bob Dylan

	a	b	c	d
A.	3	4	2	1
B.	1	2	3	4
C.	2	3	1	4
D.	1	4	3	2

பொருத்துக:

நோபல் 2016

a. மருத்துவம்
b. இலக்கியம்
c. அமைதி
d. பொருளாதாரம்

வென்றவர்கள்

1. ஆலிவர் ஹார்ட்
2. ஜுவான் மேனுவல் சாண்டோஸ்
3. யோசினோரி ஹோசுமி
4. பாப் டைலான்

	a	b	c	d
A.	3	4	2	1
B.	1	2	3	4
C.	2	3	1	4
D.	1	4	3	2

194. Choose the correct :

- (i) There is no joint sitting for constitution amendment
(ii) President must give his assent for constitutional amendment bill
- A. (i) only is correct B. (ii) only is correct
C. Both are correct D. Both are wrong

சரியான விடை காண்க:

- i. அரசியலமைப்பு சட்டதிருத்தத்திற்கு கூட்டுக் கூட்டம் கிடையாது
ii. அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவிிற்கு குடியரசு தலைவர் தன்னுடைய ஒப்புதலை கண்டிப்பாக தரவேண்டும்
- A. i மட்டும் சரி B. ii மட்டும் தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

195. Who is the First Indian to Climb Mount Everest

A. Mihirsen B. Tensing Norgay

C. Phu Dorjee D. Rakesh Sharma

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் யார்?

A. மிகிர்சென் B. டென்சிங் நார்கே

C. பூ-துரோஜி D. ராகேஷ் சர்மா

196. If A is 80% of B and B is 20% of C, then what percent of A is C?

A. 200 B. 600 C. 500 D. 625

A என்பது B-ன் மதிப்பில் 80% மற்றும் B என்பது C-ன் மதிப்பில் 20% எனில் A-ன் மதிப்பில் C-ன் சதவீதம் யாது?

A. 200 B. 600 C. 500 D. 625

197. If $x \oplus y = x^2 + 2y$, what is the value of p if $4 \oplus (3 \oplus p) = 50$?

A. 4 B. 7 C. 8 D. 12.5

$x \oplus y = x^2 + 2y$ எனில் $4 \oplus (3 \oplus p) = 50$ என்பதில் p-ன் மதிப்பு யாது?

A. 4 B. 7 C. 8 D. 12.5

198. $\frac{(856+167)^2 + (856-167)^2}{856 \times 856 + 167 \times 167} = ?$

A. 1 B. 2 C. 689 D. 1023

மதிப்பு காண்: $\frac{(856+167)^2 + (856-167)^2}{856 \times 856 + 167 \times 167} = ?$

A. 1 B. 2 C. 689 D. 1023

199. A class starts at 10 A.M and lasts till 1.27 P.M. Four periods are held during this interval. After every period, 5 minutes are given free to the students. The exact duration of each period is

A. 42 minutes B. 48 minutes C. 51 minutes D. 53 minutes

ஒரு வகுப்பு 10 A.M க்கு தொடங்கி 1.27 P.M. க்கு முடிகிறது. பாடங்கள் நான்கு சம பீரியடுகளாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பீரியடுகளின் முடிவில் 5 நிமிடங்கள் மாணவர்களுக்கு ஓய்வு தரப்படுகிறது எனில் ஒரு பீரியடின் கால அளவு என்ன?

A. 42 நிமிடங்கள் B. 48 நிமிடங்கள் C. 51 நிமிடங்கள் D. 53 நிமிடங்கள்

200. If $a^2 > b^2$ then which of following is true?

A. $a > b$ B. $a < b$ C. $a = b$ D. $a > b$ or $a < b$

$a^2 > b^2$ எனில் பின்வருவனவற்றுள் மிகச்சரியானது எது?

A. $a > b$ B. $a < b$ C. $a = b$ D. $a > b$ அல்லது $a < b$



MODEL EXAM II – GENERAL STUDIES

101	102	103	104	105	106	107	108	109	110
C	B	D	A	A	B	C	C	A	A
111	112	113	114	115	116	117	118	119	120
B	A	B	B	C	B	B	C	B	B
121	122	123	124	125	126	127	128	129	130
B	B	B	A	D	B	B	C	D	B
131	132	133	134	135	136	137	138	139	140
A	A	D	C	D	D	C	A	D	C
141	142	143	144	145	146	147	148	149	150
D	B	A	A	B	C	A	A	A	C
151	152	153	154	155	156	157	158	159	160
A	D	A	B	D	D	D	A	B	C
161	162	163	164	165	166	167	168	169	170
B	D	D	B	B	B	A	A	D	B
171	172	173	174	175	176	177	178	179	180
A	C	B	C	C	D	B	C	A	D
181	182	183	184	185	186	187	188	189	190
D	C	A	A	D	C	B	A	D	B
191	192	193	194	195	196	197	198	199	200
C	A	A	C	A	D	A	B	B	D